

சாக்கடை அடைப்பை நீக்குவதிலும் மனிதர்களை ஈடுபடுத்துவது குற்றம் என அறிவிக்கப்பட உள்ளது,

1 message

vimalavidya <vimalavidya@gmail.com>
Bcc: atp.martin@gmail.com

Mon, Apr 9, 2012 at 2:31 AM



Kumaresan Asak

Kumaresan Asak : "சட்டத்தை மீறியதற்காக முதல் தடவை பிடிபட்டால் இரண்டாண்டு சிறைத்தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம். அதே குற்றத்தை மீண்டும் செய்து பிடிபட்டால் ஐந்தாண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம். -எந்தக் குற்த்திற்காக? மனித மலத்தை அப்புறப்படுத்துவதிலும், மனிதக் கழிவுத் தொட்டிகளில் இறங்கி சுத்தம் செய்வதிலும் சாக்கடை அடைப்பை நீக்குவதிலும் மனிதர்களை ஈடுபடுத்துவது குற்றம் என அறிவிக்கப்பட உள்ளது,

இதற்கான சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட உள்ளது. பல இடங்களிலும் இப்போதும் இருக்கிற ஆரோக்கியமற்ற கழிப்புத் தொட்டிகளை, சட்டம் அறிவிக்கப்பட்ட 9 மாதங்களில், ஆரோக்கியமான கழிப்புத் தொட்டிகளாக மாற்ற அரசுகளும் உள்ளாட்சிகளும் உதவும். அதே நேரத்தில் அந்த உதவி கிடைக்கவில்லை என்று காரணம் கூறி அந்தக் கழிப்புத்தொட்டிகளையே தொடர்ந்து வைத்திருப்பதும் சட்ட மீறலே.

அத்தகைய கழிப்பறைகள் இடிக்கப்படும், அதற்கான செலவை உரிமையாளரே ஏற்க வேண்டும். இந்த விதியை முதல் தடவையாக மீறினால் ஓராண்டு சிறை, ரூ.50,000 அபராதம். மறுமுறை மீறினால் இரண்டாண்டு சிறை, ரூ.1 லட்சம் அபராதம். கைது செய்யப்படத்தக்க இக்குற்றங்கள் ஜாமீனில் விடப்பட முடியாதவையாகவும் அறிவிக்கப்படும்.

சட்டம் செயல்படுத்தப்படுவதை தேசிய துப்புரவுத் தொழிலாளர் ஆணையம் கண்காணிக்கும். இப்படிப்பட்ட பணியில் ஈடுபடுத்தப்படும்

துப்புரவுத் தொழிலாளிகள் கண்டறியப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கப்படும், நிதி உதவியும் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகையும் வழங்கப்படும். வீடு கட்ட உதவி அல்லது கட்டப்பட்ட வீடு வழங்கப்படும்.

இவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ரூ.3,000 உதவித் தொகையுடன் வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும். வேறு தொழில்களைத் தொடங்க மானியம் அல்லது சலுகைக் கடன்கள் அளிக்கப்படும். உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் மத்திய அரசு அளித்த வாக்குறுதி அடிப்படையில் இந்த சட்டம் உருவாகிறது. எத்தனை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இப்படியொரு சட்டம் வருகிறது! வெறும் ஆண்டுக்கணக்கிலான நீண்ட போராட்டம் அல்ல, தலைமுறை தலைமுறையாக நீண்டு தொடர்ந்த போராட்டம்.

அந்தந்த சமூகம் அது அதற்கு உரிய கடமைகளைச் செய்வதே அடுத்தடுத்த பிறவிகளில் உயர் வர்ண சாதிகளில் பிறப்பெடுப்பதற்கு வழி என்றெல்லாம் வரையறுத்து, துப்புரவுப் பணிகளில் காலங்காலமாக தலித் மக்களை மட்டுமே ஒடுக்கிவைத்து வந்திருக்கிற வர்ணக் கட்டமைப்பின் மீது ஒரு பலத்த அடியாக விழுமா?

இப்படிப்பட்ட இழிவான பாகுபாட்டை சமூக வேலைப்பிரிவினை என்ற மினுமினுப்புச் சொற்களால் நியாயப்படுத்தி வருவோருக்கு வலுத்த படிப்பினையாக மாறுமா? கழிப்பறைகளும் கழிவுத் தொட்டிகளும் சாக்கடைகளும் நவீனமாக வேண்டும். புத்தம் புது தொழில்நுட்பங்கள் இத்துறையில் புகுத்தப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

துப்புரவு வேலையை கவுரவமானதாகக் கருதி எந்த சமூகத்தைச் சேர்ந்தோரும் போட்டிக்கு வரும் வகையில், கடை நிலை ஊழியமாக இல்லாமல் உயர்ந்த ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும்... இதற்கான முழுக்கங்கள் உரக்க எழட்டும். கூட்டுப் போராட்ட முனைப்புகள் தொடங்கட்டும்."